

GEOGRAPHY EXAMINATION

முதலாம் தவணைப் பர்ட்செ - மாதிரி வினாக்கள்

First Term Examination - Model Paper

தம
09

പുണിയില് I,II
Geography I,II

இரண்டு மணித்தியாலம் **Two hours**

இருசிறியர்: ஏ.கஜன் B.A

 077 2400 707 / 076 8044 959

 மல்லாவிக் கஜன்
(ஆதித்தியன்)

 மல்லாவிக் கஜன்
(ஆதித்தியன்)  e.way
தமிழ்வழி

தமிழ் கனிது கல்வி நிலையம்

പാശ്ചാത്യ, മെമ്പാക്കുന്നൾ **ഐസിപിഇഇ** ACCOUNTING WORLD

2ஆம் குறுக்கு வதி, மல்லாவு
புவியியல், தமிழ் பிரத்தியேக வகுப்புக்கள்

அறிவுறுத்தல்கள்:

சுட்டெண்:

- இவ் வினாத்தாள் பகுதி I, பகுதி II என இரண்டு பகுதிகளைக் கொண்டது.
 - பகுதி I இற்கான விடைகள் இவ் வினாத்தாளிலேயே எழுதப்படுதல் வேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் இரண்டு புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.
 - பென்சிலால் எழுதப்படும் விடைகளுக்குப் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.
 - அறிவுறுத்தலுக்கு அமைவாகப் பகுதி I மற்றும் பகுதி II வினாக்களுக்கு விடையளிக்குக.

பகுதி I மொத்தப் புள்ளிகள்

இறுதிப் புள்ளிகள்

பகுதி II மொத்தப் புள்ளிகள்

100

பகுதி / Part - I

- 1 – 15 வரையான ஒவ்வொரு வினாக்களிலும் சரியான அல்லது மிகப் பொருத்தமான விடையைத் தெரிவ செய்து, அதன் கீழ்க் கோட்டுகே.

- உலகின் மிகப் பிரமாண்டமான நிலத் திணிவாக விளங்குவது.
 (1) ஆபிரிக்கா (2) வட அமெரிக்கா (3) அவஸ்ரேலியா (4) ஆசியா
 - இலங்கையின் தரைத்தோற்று அம்சங்களைக் காட்டுவதற்காக **1:50000** அளவுத் திட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள படங்களின் எண்ணிக்கை.
 (1) 90 (2) 91 (3) 92 (4) 93
 - CNN, Al Jazeera** முதலான சர்வதேச தொடர்பாடல் சேவைகளுடன் தொடர்புபட்டுள்ள நாடு.
 (1) ஜப்பான் (2) சீனா (3) பாக்கிஸ்தான் (4) டுபாய்
 - 66.5°** தென் அகலக்கோடு பெயர் பெறுவது.
 (1) கடக்கோடு (2) அந்தாட்டிக் வட்டம்
 (3) ஆர்ட்டிக் வட்டம் (4) மகரக்கோடு
 - ஆசியப் பிரதேசத்தின் மிக விசேஷமான இடவிளக்கவியல் நிலத்தோற்றுமாகக் கொள்ளப்படுவது.
 (1) திபெத் மேட்டுநிலம் (2) எவரெஸ்ட் சிகரம்
 (3) இந்து சமவெளி (4) இமயமலை
 - பின்வருவனவற்றுள், ஆசியாக் கண்டத்திற்கு உரித்தானதும், ஆர்ட்டிக் சமுத்திரத்தில் கலக்காததுமான நதியாக விளங்குவது.
 (1) அமூர் (2) ஓப் (3) யென்சி (4) வீனா
 - உலகின் மிகவும் ஆழமான நன்னீர் ஏரி.
 (1) பைக்கால் (2) தித்திங்கா (3) பொல்காஸ் (4) சாஃ

പാത്രം / Part - II

- ஒன்று பறந்து கூண்டு கூகூ வினாக்கள் கொட்டவேண்டுமாலும்.
 - ஒன்று, ரெண்டு ஆகிய வினாக்கள் உப்பட நான்கு வினாக்களுக்கு மாத்திரம் விடையெழுதுக.

11. அதைப் பற்றிக் கொண்டு நான் தீவிரமாக விடுவதை என்கிறேன், ஆனால் அதைப் பற்றி சில வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பயன்படுத்திக் குறித்துப் பெயரிடுக.

 - (1) தீவெப்ப மேட்டுநிலம்
 - (2) இமயமலை
 - (3) மஞ்சள் ஆறு
 - (4) இந்தியா
 - (5) தார்ப் பாலைவனம்
 - (6) கஸ்பியன் கடல்
 - (7) நிலநடுக்கோடு
 - (8) மியன்மார்

(08 பார்டிஸ்ட)



- 02.1)** இடவிளக்கவியல் படங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரதான இரு அம்சங்களும் எவை? (2 புள்ளிகள்)

2) 'பெளதிக அம்சங்கள்' என்றால் என்ன? (2 புள்ளிகள்)

3) பின்வருவனவற்றுள் இரண்டினைச் சுருக்கமாக விவரிக்குக.
 (அ) முனை
 (ஆ) உயர்நிலம்
 (இ) சமவெளி (3 புள்ளிகள்)

4) பின்வரும் பண்பாட்டம்சங்களை உரிய நிறுங்களைப் பயன்படுத்தி வரைந்து காட்டுக.
 (அ) தபாலகம்
 (ஆ) தேயிலை
 (இ) பாடசாலை
 (ஈ) அதிவேகப் பாதை
 (ஊ) தென்னை (5 புள்ளிகள்)
 (12 புள்ளிகள்)


- 03.1) புவியியல் ரீதியான அமைவிடங்கள் இரண்டினையும் அடையாளம் செய்க.**


 - 2) ஆசியாக் கண்டத்தின் நாற்புற எல்லைகளையும், பிரதான நில மற்றும் நீர்த் திணிவுகளை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடுக.
 - 3) ஆசியாக் கண்டத்தின் மானிட ரீதியான சிறப்பம்சங்கள் மூன்றினைக் குறிப்பிடுக.
 - 4) ஆசியாவின் பெளதிக நிலத்தோற்றங்கள் மூன்றினைக் குறிப்பிட்டு, அவற்றுள் ஏதாவது ஒன்றைத் தெரிந்தெடுத்து உதாரணங்களுடன் விளக்குக.

(20 புள்ளிகள்)

- 04.1)** ஆசியாக கண்டத்தல் அவதானிக்கக் கூடிய பிரதான காலநிலை வலயங்களை அடையாளம் செய்க.

2) ஆசியாக் கண்டத்தில் அயனக் காலநிலை நிலவும் பின்வரும் நாடுகளை, அநுகில் தரப்பட்டுள்ள ஆசியப் புறவுருவப் படத்தில் குறித்துப் பெயரிடுக.

 - (அ) யாவா
 - (ஆ) சுமாத்திராத் தீவுகள்
 - (இ) பங்களாதேஷ்
 - (ஈ) இலங்கை
 - (ஊ) மடகஸ்கார்



- 4) ஆசியாக் கண்டத்தின் சமன்றை சனத்தொகைப் பரம்பலைத் தீர்மானிக்கும் மூன்று காரணிகளைக் குறிப்பிட்டு, ஒன்றைச் சுருக்கமாக விளக்குக. (20 புள்ளிகள்)

- 2) பாக்கிஸ்தானின் முக்கியமான விவசாய ஏற்றுமதிப் பயிர்கள் நான்கு தருக.
 - 3) ஆசியாவின் பிரதான விவசாய நாடாகப் பாக்கிஸ்தான் முக்கியம் பெறுவதற்கான நான்கு காரணிகளைக் குறிப்பிடுக.
 - 4) ஜப்பானின் பிரதான கைத்தொழில் நடவடிக்கைகள் முன்றினைக் குறிப்பிட்டு, ஒன்றினைச் சுருக்கமாக விளக்குக. (20 புள்ளிகள்)

പക്തി | വിത്തകൾ

வினா இல	விடை கீல	வினா இல	விடை கீல
1	4	11	2
2	3	12	3
3	4	13	2
4	2	14	4
5	4	15	4
6	1	16	பிழை
7	1	17	சரி
8	2	18	சரி
9	2	19	பிழை
10	2	20	சரி